



රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
பொது நிர்வாக, உள்ளாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකතන  
தொலைபேசி: (94) 011- 2694560  
Telephone

ෆැක්ස්  
தொலைநகல்: (94) 011- 2692254  
Fax

ඊ-මේල්  
மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk  
E-mail

වෙබ් අඩවිය  
இணையத்தளம்: www.pubad.gov.lk  
Web Site

මගේ අංකය  
எனது இல  
My No

CS/DOS/අන්තර්ග්‍රහණය

ඔබේ අංකය  
உமது இல  
Your No

දිනය  
திகதி  
Date

2023.01.03

அமைச்சுக்களின் செயலாளர்கள்  
திணைக்களத் தலைவர்கள்  
மாவட்டச் செயலாளர்கள்  
பிரதேச செயலாளர்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கு  
விருப்பம் தெரிவித்துள்ள உத்தியோகத்தர்களை திணைக்களப்  
பதவிகளுக்கான பதவி உயர்வு நடைமுறைகளின்படி தரமுயர்த்தல்.

2012.09.07 ஆந் திகதிய மற்றும் 1774/31 ஆம் இலக்கத்துடைய அதிவிசேட வர்த்தமானியின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட இலக்கம் 1745/11 மற்றும் 2012 பெப்ரவரி மாதம் 14 ஆந் திகதிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானியின் மூலம் பிரசுரிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணத்தின் 14ஆம் பந்தியின் படி வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பல்வேறு பதவிப் பெயர்களின் கீழ் 2011.08.01 ஆந் திகதிக்கு முன்னர் அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட MN4-2006(A) என்ற சம்பள அளவுத்திட்டத்தின் கீழ் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றார்கள்.

02. இதன் மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்வாங்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்த உத்தியோகத்தர்களை மீண்டும் அந்த விருப்புரிமையை மீளப் பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமைக்கு உட்பட்டு உள்வாங்குவதற்கு 2017.05.23ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்காக இலக்கம் அமை/17/0759/734/015 மற்றும் 2017.05.31 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதுள்ளது.

03. எனவே அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்வாங்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்த உத்தியோகத்தர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் தரப்படுத்தும் பதவி உயர்வு வழங்கும் செயற்பாடுகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கும் நடவடிக்கைகளுடன் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும், மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 2012/01 மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் செயலாளரின் இலக்கம் PSC/EST/-03 2017/06/05 மற்றும் 2017.10.04 ஆந் திகதிய கடிதத்திற்கு அமைய, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்காத உத்தியோகத்தர்களுக்கு மட்டும், பதவி உயர்வு நடைமுறைகளைத் தயாரித்து அதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தயவுடன் அறியத்தருகிறேன்.

04. இதன்படி, தங்களின் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள உத்தியோகத்தர்கள், மேலே குறிப்பிட்டுள்ள 03 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பதவி உயர்வு நடைமுறைகளின் படி, பதவி உயர்வினை வழங்க நடவடிக்கை எடுத்தல் கூடாது என்பதோடு, வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க கொள்கையின் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு முதல் 2011.08.01 ஆந் திகதி வரை பல்வேறு பதவிப் பெயர்களின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள MN-4 2006 இன் கீழ் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என அவர்களின் பிரத்தியேகக் கோவை மற்றும் பிற பொதுவான கோப்புக்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் மாத்திரம் திணைக்கள ரீதியான பதவிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு நடைமுறையின்படி பதவி உயர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என தயவுடன் அறியத்தருகிறேன்.

ஒப்பம்./ எஸ். ஆலோகபண்டார  
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்

